

# மாகாண பூங்காக்களில் பொறுப்புடன் மனமகிழ்வு ஏற்படுத்துதல்

திறந்தவெளிகளில் பொறுப்பான மனமகிழ்வுக்கான வழிகாட்டுதல்கள்

## நீங்கள் செல்லும் முன்

- எவையெல்லாம் திறந்திருக்கின்றன என்று சோதிக்கவும். மாகாணம் நிர்வகிக்கும் பல நில அமைவிடங்கள் பகல் பயன்பாட்டுக்குத் திறந்திருந்தாலும், பிற உள்ளூர், பழங்குடி மற்றும் மத்திய நில அமைவிடங்கள் இன்னும் மூடப்பட்டிருக்கலாம். திறந்துள்ள பூங்காக்கள் பற்றி அறிய [www.parks.state.wa.us/parksopening](http://www.parks.state.wa.us/parksopening) தளத்துக்கு வருகைதாருங்கள்
- வீட்டுக்கு அருகிலுள்ள ஒன்றுக்கு பகல் பயணத்தைத் தேர்ந்தெடுங்கள். இரவு தங்க அனுமதியில்லை.
- நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் இருங்கள். உங்கள் வீட்டில் இல்லாதாரோடு பொழுதுபோக்குவது வைரஸ் பரவ புதிய வழியை ஏற்படுத்திவிடும்.
- தயாராக வாருங்கள். பணியாளர்கள் வன உயிர்களுக்கான பகுதிகள் மற்றும் நீர் நிலைப் பகுதிகளில் இடங்களை மீண்டும் திறப்பதில் ஈடுபட்டிருப்பதால், பார்வையாளர்களுக்கு குறைக்கப்பட்ட அல்லது வரம்புக்குட்பட்ட ஓய்வறை சேவைகள் மட்டுமே உள்ளது. உங்கள் சொந்த சோப், குடிநீர், கை சுத்திகரிப்பான், கழிப்பறை தாள் மற்றும் அதேபோல உங்கள் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளத்தக்க ஒரு முகக்கவசம் அல்லது கைக்குட்டையையும் கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
- ஆரோக்கியமாய் இருக்கும்போது திறந்தவெளிகளை அனுபவியுங்கள். காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் திறந்தவெளி சாகசத்தை இன்னொரு நாளுக்கு ஒத்திவையுங்கள்.



## நீங்கள் அங்கே சென்றடையும்போது

- கூட்டங்களைத் தவிருங்கள். நீங்கள் சென்றுள்ள இடம் கூட்டமாக இருந்தால் வேறொரு இடத்துக்குச் செல்லவோ அல்லது இன்னொரு நேரம் திரும்பிவரவோ தயாராயிருங்கள்.
- உடல்ரீதியான இடைவெளியை கடைபிடியுங்கள். உங்களுக்கும் உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கும் வெளியில் உள்ளவரிடம் 6 அடி தூரத்தைப் பேணுங்கள். ஒரு நேரத்தில் ஒரு படகை செலுத்தி மற்றவர்கள் பாதுகாப்பாக செலுத்த போதிய இடம் தாருங்கள். உங்கள் வாகனத்துக்கும் உங்களுக்கு அடுத்துள்ள வாகனத்துக்கும் இடையில் குறைந்தது ஒரு நிறுத்துமிடத்தை விடவும். அதே பாதையில் உங்கள் படகையும் பின் தொடர்ந்து செல்லுங்கள்.
- அடிக்கடி உங்கள் கைகளைக் கழுவுங்கள். தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுங்கள்; உங்கள் சொந்த குடிநீர், சோப் மற்றும் கை சுத்திகரிப்பானைக் கொண்டுவாருங்கள்.
- கொண்டுவந்ததை எடுத்துச் செல்லுங்கள். பயன்படுத்தியபின் கழிக்கக்கூடிய கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
- நமது பூங்கா பராமரிப்பாளர்கள், பூங்கா உதவியாளர்கள் மற்றும் பிற களப்பணியாளர்களிடம் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்துகொள்ளுங்கள்.

COVID-19-க்கான வாஷிங்டன் மாகாணத்தின் எதிர்வினை பற்றிய தகவலுக்கு வருகைதாருங்கள்: [www.coronavirus.wa.gov](http://www.coronavirus.wa.gov).

COVID-19-க்கான Washington State Parks (வாஷிங்டன் மாகாண பூங்காக்கள்)-ன் எதிர்வினை பற்றிய தகவலுக்கு வருகைதாருங்கள்: [www.parks.state.wa.us/COVID19](http://www.parks.state.wa.us/COVID19).